

தலைப்பு 244 – வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 244 - வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் உள்ளடங்கிய பொறிப்பறிக்கை 2025 மே 31 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூலை 17 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை திணைக்களத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தரினது பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன எனவும்,

(ஆ) கடந்த வருடத்திற்கு உரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 08 செலவின விடயங்களுக்குரிய கூட்டுத்தொகை ரூபா 217,916,613 தொகையான மொத்த தேறிய நிதியேற்பாட்டில் ரூபா 195,806,143 ஆன தொகை செலவிடப்படாது சேமிக்கப்பட்டிருந்ததுடன், அவை செலவின விடயங்களின் தேறிய நிதியேற்பாட்டில் 35 சதவீதம் தொடக்கம் 94 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.	தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 01/2024 பிரகாரம் நிதியேற்பாடு உகந்த முறையில் பயன்படுத்தப்பட்டு செலவினம் சிக்கனமாக மேற்கொள்ளல் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட செலவினம் ஆண்டினுள் ஏற்படாமையினால் இந்த சேமிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.	நிதி பிரமாணம் 50 பிரகாரம், சரியாக மற்றும் யதார்த்தமாக வருடாந்த செலவின மதிப்பீடு தயாரிக்கப்படல் வேண்டும்.

(ஆ) 244-1-1-0-2103 ஆம் இலக்க செலவின விடயத்திற்காக நி.பி 66 ஊடாக ரூபா 2,421,620 தொகையான நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அது அச் செலவின விடயத்தின் ஆரம்ப மதிப்பிடப்பட்ட நிதியேற்பாட்டில் 242 சதவீதமாக காணப்பட்டது.

இந்த திணைக்களத்தில் பயன்படுத்தப்படுகின்ற கணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள் நிகழ்கால தொழிநுட்பத்துடன் ஒத்திராமை மற்றும் போதுமான கணினி உபகரணங்கள் இல்லாமையினால் அப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதியேற்பாடு மாற்றுகை செய்யப்பட்டிருந்தது.

நிதி பிரமாணம் 50 பிரகாரம், சரியாக மற்றும் யதார்த்தமாக வருடாந்த செலவின மதிப்பீடு தயாரிக்கப்படல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயற்பாட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SAFTA)		
சர்க்க வலயத்திற்குரிய 8 நாடுகளின் பங்கேற்புடன் தாபிக்கப்பட்டுள்ள தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்காக (சப்தா/ SAFTA) இலங்கை 2005 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் வியாபாரத்தினை விரிவுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் இறுதி தொகுதியின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 50 சுங்க குறியீடுகளுக்காக (8 இலக்க குறியீடுகளை கொண்ட) நிகழ்காலத்தில் செயற்படுத்தப்படுகின்ற சுங்க வரி பழிவளிக்கப்படல் 7.5 சதவீதம் மற்றும் 6 சதவீத அளவானவற்றினை 2018 திசம்பர் மாதமளவில் 5 சதவீதம் வரை குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும், அப் பணிகள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லது தேவையான பொருத்தமான இணக்கத்திற்கு உடன்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திணைக்களம் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் தவறியிருந்தது.	தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (SAFTA) கீழ் வர்த்தகம் விரிவுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில், இரண்டாம் கட்டத்தின் முன்னுரிமை சுங்க வரி சதவீதம் 7.5% மற்றும் 6% ஆக நிலவிய 50 வகையான பொருட்களுக்கு பொருந்தக்கூடிய ஒருங்கிணைந்த வகைப்பாட்டு குறியீடுகளின் முன்னுரிமை சுங்கவரி விகிதம் 5% எல்லை வரை குறைப்பதற்கு MF/TIP/09/CM/2014/188 ஆம் இலக்க மற்றும் 2019.06.11 திகதிய அமைச்சரவை பத்திரம் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவ் அமைச்சரவை பத்திரிக்கை ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இது வரையில் தீர்மானம் எடுக்கப்பட்டிராததுடன் இந்த ஒப்பந்தத்திற்குரிய கலந்துரையாடல்கள் அதன் உறுப்பு நாடுகளின் பங்கேற்பில் நடத்தப்படாமையினால் இந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.	ஒப்பந்தத்தின் பிரகாரம் பணிகள் நிறைவேற்றுவதற்கு அல்லது பொருத்தமான இணக்கத்திற்கு உடன்படுவதற்கு தாமதமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) **பங்களாதேஷ் - இலங்கை
இடையேயான முன்னுரிமை
வர்த்தக உடன்படிக்கை (BS-PTA)**

இலங்கைக்கும்
பங்களாதேசிற்முமிடையே
முன்னுரிமை வர்த்தக
உடன்படிக்கையினை
மேற்கொள்வது சம்பந்தமான
கலந்துரையாடலினை
ஆரம்பிப்பதற்காக 2021 யூன் 14
ஆந் திகதி அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அச்செயற்பாடு தொடர்பாக
சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்
பிரகாரம், 2016 ஆம்
ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு
வரை இலங்கைக்கும்
பங்களாதேசிற்முமிடையே
வர்த்தகத்திலிருந்து சிறந்த
வர்த்தக மீதியும் உயர்ந்த
இறக்குமதி உள்ளடக்க மீதியும்
இரண்டு நாடுகளுக்குமிடையிலான
வர்த்தகத்தின் மூலம் அறவீடு
செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க
பங்களாதேஷ் - இலங்கை
இடையிலான முன்னுரிமை
வர்த்தக உடன்படிக்கையில் (BS-
PTA) கையொப்பமிடுவதற்குரிய
வேலைத்திட்டத் (Work Plan)
திற்காக இணக்கப்பாட்டிற்கு வந்து
இரண்டு நாடுகளுக்குமிடையே
உடன்படிக்கையில் 2022 சனவரி
மாதம் கையொப்பமிட
உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும்,
2024 திசெம்பர் 31 ஆந் திகதி
வரையில் மேற்கூறிய பணிகளை
நிறைவேற்றுவதற்கு நேர்மறையான
நடவடிக்கைகளை எடுக்க
தவறியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தினை
கையொப்பமிடுவதற்கு உரிய
ஆரம்ப வேலைத் திட்டத்தின்
பிரகாரம் 2022 சனவரி
மாதத்தில் ஒப்பந்தத்தினை
கையொப்பமிடுவதற்கு
குறிக்கப்பட்டிருந்த போதிலும்,
அந்த திகதி குறித்து வரும்
நாட்களில் தீர்மானிப்பதற்கு
தொடர்புடைய வேலைத்
திட்டத்திலேயே
இணங்கப்பட்டுள்ளது. வேலைத்
திட்டத்தின் உத்தேசிக்கப்பட்ட
கால வரையறை
வழிக்காட்டியொன்று எனவும்,
வரும் கலந்துரையாடல்களின்
செயன்முன்னேற்றத்தின் பிரகாரம்
பரஸ்பர உடன்பாட்டின்
அடிப்படையில் தேவையான
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட
முடியுமென மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
2023 மே மாதம் 29 ஆந் திகதி
நடத்தப்பட்ட நிகழ்நிலை
கூட்டத்தின் போது
கலந்துரையாடல்கள்
தொடர்ந்தும் நடத்தப்பட்டு வந்த
போதிலும், தற்போது
பங்களாதேஷில் நிலவுகின்ற
நிலையின் அடிப்படையில் இந்த
ஆண்டின் வர்த்தக ஒப்பந்தம்
தொடர்பாக மேல்
நடவடிக்கைகள் மேற்கொள்ளல்
தொடர்பாக எந்தவொரு பதிலும்
பங்களாதேஷ் தரப்பில்
மேற்கொள்ளப்படவில்லை. இரு
தரப்பினர் இடையேயுமான
உடன்பட்ட ஒப்பந்தம்
தொடர்பாக ஒரு தரப்பினருக்கு
மட்டும் ஒருதலைப்பட்ச
தீர்மானங்கள் எடுக்க முடியாது.

உடன்பாட்டின்
பிரகாரம் நடவடிக்கை
எடுப்பதற்கு அல்லது
தேவையான
பொருத்தமான
உடன்பாடுகளுக்கு
எட்டுவதற்கு
நடவடிக்கை
எடுத்தல்.

(இ) சீன - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

சீன - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான இணக்கப்பாட்டிற்கு வருவது சம்பந்தமான கலந்துரையாடல் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2017 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பின்னர் மீண்டும் 2022 ஆம் ஆண்டின் போது கலந்துரையாடலினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்ததுடன் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரை கலந்துரையாடல் மட்டத்தில் காணப்பட்டது என அவதானிக்கப்பட்டது.

இந்த முன்மொழியப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம் குறித்த 07 வது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழியப்பட்ட திகதிகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.

உடன்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது தேவையான பொருத்தமான வேறு உடன்பாடுகளுக்கு எட்டுவதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

பரிந்துரை

திணைக்களத்திற்கு சொந்தமான பெறுமதி ரூபா 7,400,000 தொகையான வாகனத்தின் பதிவு உரித்து கையளிக்கப்படாது நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், மீளாய்வாண்டின் நிதி அல்லாச் சொத்துக்களில் கைதவிர்ப்பின் கீழ் அது காண்பிக்கப்பட்டிருந்தமையின் காரணத்தினால் நிதி அல்லாச் சொத்துக்கள் பெறுமதி குறைவாக காண்பிக்கப்பட்டிருந்தது.

இந்த திணைக்களத்திற்கு சொந்தமான மோட்டார் வாகனமொன்று அப்போதிருந்த பணிப்பாளர் நாயகத்தினால் பயன்படுத்தப்பட்ட பின்னர் வர்த்தக அமைச்சின் செயலாளராக அவ் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்ட போது குறித்த வாகனம் நிதி அமைச்சிற்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் TIP/ADM/05/13/08-01 ஆம் இலக்க மற்றும் 2024 திசெம்பர் 20 ஆந் திகதிய கடிதத்தின் ஊடாக இந்த மோட்டார் வாகனம் அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளமையினால் அதன் பெறுமதி இந்த திணைக்களத்தின் கணக்குகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

முறையாக இந்த வாகனங்கள் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட 63 பதவிகள் காணப்பட்டதுடன் அதில் 06 பதவிகள் வெற்றிடங்களாக காணப்பட்டதுடன் அதில் திணைக்களத்தின் செயலாற்றலுக்கு நேரடியே தாக்கமளிக்கும் சிரேஷ்ட நிலையில் 01 பதவியும், மூன்றாம் நிலையில் 01 வெற்றிடமும் இரண்டாம் நிலையில் 04 பதவிகளுமாக காணப்பட்டது. அதன் பிரகாரம் வெற்றிடங்கள் நிரப்புவதற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பதவியணி திருத்தப்படுவதற்கு திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2024 திசம்பர் 31 ஆந் திகதி யாகையில் இந்த திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட 64 பதவிகளில் வெற்றிடமாகிய சிரேஷ்ட மட்டத்தின் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதுடன் ஏனைய வெற்றிடங்களான பதவிகள் விரைவில் நிரப்பப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.	தேவையான பிரகாரம் வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.